



SG Digital

இணையத்தில்
பாதுகாப்பாக
இருப்பதற்கான
வழிமுறைகள்

உங்களுக்குத் தெரியுமா?




நாம் எவ்வாறு வீட்டிற்குள் திருடர்கள் நுழையாதிருக்க கதவைப் பூட்டி வைக்கிறோமோ, அதேபோல் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க நமது சாதனங்களையும் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க உதவும் சில குறிப்புகள் இவை.

1. ஆன்டிவைரஸ் (வைரஸ் தடுப்பு) மென்பொருளைப் பயன்படுத்தி, அதைத் தவறாமல் புதுப்பித்துக்கொண்டே இருங்கள்



ஆன்டிவைரஸ் மென்பொருள் ஆபத்தான வைரஸ்களை ஸ்கேன் செய்து, பாதுகாப்பற்ற இணையத்தளங்களைத் தடை செய்திடும். போலியான ஆன்டிவைரஸ் செயலிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அதிகாரபூர்வ ஆப் ஸ்டோர்களின் செயலிகளை மட்டுமே நிறுவுங்கள்.



மென்பொருளைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது உங்கள் கணினியையும் சாதனங்களையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து காத்திடும். தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் வசதி இருந்தால், அதைச் செயல்படுத்தி வைத்திருங்கள்.

2. தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிரவேண்டாம்



உங்களது தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் அளவுக்கதிகமாகப் பகிரவேண்டாம். அந்த விவரங்களை யாரிடம் தருகிறீர்கள் என்பதையும், அவ்வாறு செய்வது அவசியம் தானா என்பதையும் யோசித்து செயல்படுங்கள்.

உங்களது தனிப்பட்ட விவரங்கள் எதற்காகச் சேகரிக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது மற்றும்/அல்லது வெளியிடப்படுகிறது என்பதை எப்போதும் புரிந்து கொள்ளுங்கள். எதற்காக உங்களிடம் விவரம் கேட்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியாவிட்டால், உங்களது விவரங்களைக் கேட்ட அமைப்பிடம் விளக்கம் கேளுங்கள்.

3. ஃபிஷ்ஷிங் அறிகுறிகளைக் கண்டுகொள்ளுங்கள்

From: Singa
Bank To: Mr John Tan
Subject: Payment error

Please verify your account
info immediately. Log on now
to www.singa.com/verify.

www.abc-xyz123.com

ஃபிஷ்ஷிங் என்பது உங்களை ஏமாற்றி உங்களது தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைத் தெரிவிக்க வைப்பதற்கு மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் ஓர் உத்தி. உங்களது புகுபதிவு விவரங்கள், வங்கிக் கணக்கு மற்றும் கடன்பற்று அட்டை எண்கள் போன்றவற்றை மோசடிக்காரர்கள் பெற முயல்வார்கள்.

போலி இணையத்தளங்கள், அரசாங்கம் அல்லது சேவை நிறுவனங்கள் அனுப்பியதுபோல பாசாங்கு செய்யும் மின்னஞ்சல்கள் அல்லது தொலைபேசி தகவல்கள் ஆகியவற்றிடம் எச்சரிக்கையாக இருங்கள். தவறாக வழிகாட்டும் தகவல்களைக் கவனித்திடுங்கள். கவர்ச்சியான வெகுமதிகள் கிடைக்கும் என ஆசைகாட்டி உங்களது இரகசிய விவரங்களை அவசரமாகவும் எதிர்பாராமலும் கேட்கும் கோரிக்கைகளிடம் கவனமாக இருங்கள். சரிபார்க்காத தொடர்புச் சட்டிகளை (லிங்க்) அல்லது இணைப்புகளைத் திறக்கவோ பதிவிறக்கவோ கூடாது.

4.

வலுவான மறைச்சொற்களைப் பயன்படுத்துவதோடு, 2FA-வையும் செயல்படுத்துங்கள்

Password S****089D



Password ****AT8am



Your One-Time Password (OTP) is 894326.

உங்களால் ஞாபகம் வைத்திருக்கக்கூடிய “5 வெவ்வேறு சொற்களைப்” பயன்படுத்தி, நீளமான, தொடர்பில்லாத மறைச்சொற்களை உருவாக்குங்கள் (எ.கா. lhadKAYAtOastAT8am).

உங்களது மறைச்சொல்லையும் ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல்லையும் (OTP) யாரிடமும் அல்லது தெரியாத இணையத்தளங்களில் வெளியிடவேண்டாம்.

வசதி இருந்தால், கூடுதல் சரிபார்ப்புக்காக இரட்டை மறைச்சொல் முறையை (2FA) செயல்படுத்துங்கள்.

உங்கள் மறைச்சொல் வலிமையானதா என்பதைச் சரிபார்க்க <https://go.gov.sg/csa-pwchecker> இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் அல்லது இந்த QR குறியீட்டை வருடுங்கள்.



5.

பகிர்வதற்கு முன் சரிபார்க்கவும்

FAKE
NEWS

போலிச் செய்திகளின் பரவலைத் தடுத்திடுங்கள்.

- மூலம் எதுவென்று ஆராயுங்கள்
- தகவல் உண்மைதானா எனச் சரிபாருங்கள்
- உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துவதற்கான தளங்களைப் பயன்படுத்துங்கள். எ.கா. Factcheck.org மற்றும் www.gov.sg/Factually (சிங்கப்பூர் தொடர்பான செய்திகளுக்கு)

நன்றி: சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, ஊடக எழுத்தறிவு மன்றம் மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம்.

முக்கியமான இணைப்புகளைச் செய்ய உங்களுக்கு உதவுகிறோம்



ஏனெனில் நீங்கள் இணைந்திருக்கும்போது வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்

மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம், நீங்கள் மின்னிலக்கப் பயணத்தைத் தொடங்க உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள துணை புரியும் இணைய வளங்களையும் கேளிக்கையான கற்றல் அங்கங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

மேலும் அறிய



go.gov.sg/SeniorsGoDigital



6377 3800



info@sdo.gov.sg